

உடலளவை விகிதம்
குழந்தையின் நிறைக்கான வரைபடம்


(WHO Child Growth Standards)

இந்த வரைபடம் குழந்தைகளின் உடலளவை விகிதத்தை அளவிட உதவுகிறது. குழந்தையின் நிறை மற்றும் வயதை அளவிடும்போது இந்த வரைபடத்தைப் பயன்படுத்தவும்.

உங்கள் குழந்தையின் உடலளவை விகிதம் உயர்ந்ததாக இருப்பது அல்லது குறைவாக இருப்பது குழந்தையின் உடலளவை விகிதம் அளவிட உதவுகிறது.

• உடலளவை விகிதம் 2 க்கு கீழே - கவனம் தேவை

• பிறப்பின் பின்னர் 2 வயது வரை - ஒவ்வொரு பாதையும்



உடலளவை விகிதம் பகுப்புகள்

குழந்தையின் உடலளவை விகிதம் உயர்ந்ததாக இருப்பது அல்லது குறைவாக இருப்பது குழந்தையின் உடலளவை விகிதம் அளவிட உதவுகிறது.

உள்ளூர் வளர்ச்சி தரவரிசை

குழந்தையின் நிறைக்கான வரைபடம்


(WHO Child Growth Standards)

இந்த வரைபடம் உலகளாவிய வளர்ச்சி தரவரிசைகளை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய குழந்தைகளின் வளர்ச்சியை அளவிடும் வரைபடம் ஆகும்.

உங்கள் குழந்தையின் வளர்ச்சி நிறைக்கான உடனடி தகவலை அறிவதற்கு, எளிதான இலக்குகளை மூலக் குழந்தையின் நிறைக்கான கிராமமாக்கி அளிக்கலாம்.

• அடி 2 க்கு 5 க்கும் குறைவாக - மிகவும் குறைவாக

• 2 வயது 5 வயது வரை - முழு மாதத்திற்கு ஒரு தடவையாக



உள்ளூர் வளர்ச்சி தரவரிசை வரைபடம்

இந்த வரைபடம் உலகளாவிய வளர்ச்சி தரவரிசைகளை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய குழந்தைகளின் வளர்ச்சியை அளவிடும் வரைபடம் ஆகும்.

உங்கள் குழந்தையின் வளர்ச்சி நிறைக்கான உடனடி தகவலை அறிவதற்கு, எளிதான இலக்குகளை மூலக் குழந்தையின் நிறைக்கான கிராமமாக்கி அளிக்கலாம்.